

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி  
முதல்வர்(மு.கூ.பொ)-ன் செயல்முறைகள்.

பிறப்பிப்பவர்: திரு.பா.பெ.கோவிந்தராசு, எம்.ஈ.,  
முதல்வர்(மு.கூ.பொ).

செயல்முறை ஆணை எண். 2658/பி - 3/2024, நாள்: 15.07.2024

பொருள் : கணக்குகள் - அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி,  
கெலமங்கலம்- 2024-2025-ம் நிதியாண்டிற்கான  
கொள்முதல் குழு ஆணை பிறப்பித்தல் - தொடர்பாக.

பார்வை : தொழில் நுட்பக் கல்வி இயக்கக சுற்றறிக்கை எண்.  
43931/கே -1/ 2014, நாள். 15.06.2016.

பார்வையில் காணும் சுற்றறிக்கையின்படி, 2024-2025-ம் நிதியாண்டில்(2024-  
2025 நிதியாண்டு முடியும் வரை அல்லது மறு ஆணை பிறப்பிக்கும் வரை) கீழ்க்கண்ட  
ஆசிரியர்கள் / அலுவலர்கள் கொள்முதல் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்து  
இதன் மூலம் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

வ.எண்	பெயர்	பதவி/துறை
1.	திருமதி.பா.சாந்தி மீனா	துறைத்தலைவர் / கணினி அறிவியல்
2.	திரு.ந.புனிவாசன்	விரிவுரையாளர் / இயந்திரவியல் மற்றும் துறைத்தலைவர்(பொ)/அமைப்பியல்.
3.	பொருளாளர் (பதவி நிரப்பும் வரை முதல்வரின் நேர்முக உதவியாளர்)	
4.	திரு.க.குருசாமி	விரிவுரையாளர் / அமைப்பியல்
5.	திரு.எஸ்.யுவராஜ்	விரிவுரையாளர் / மின்னியல் மற்றும் மின்னணுவியல்
6.	திருமதி.ம.சிவசங்கரி	விரிவுரையாளர் / மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
7.	திரு.மு.அஸ்லம் கான்	விரிவுரையாளர் / கணிதவியல்

ஒ.ம/- பா.பெ.கோவிந்தராசு  
முதல்வர்(மு.கூ.பொ)

இணைப்பு : பார்வையில் காணும் சுற்றறிக்கை

பெறுநர்,

மேற்காணும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் ) பயிலக வாட்சாப் குழு மூலம்.

நகல்:

1. முதல்வர் மேசைக்கு
2. முதல்வரின் நேர்முக உதவியாளர் / பொருளாளர்
3. கண்காணிப்பாளர் (கணக்கு மற்றும் நிர்வாகம்)
4. பி 3/பி 1 இருப்புக் கோப்புக்கு

முதல்வரின் நேர்முக உதவியாளர்  
அரசு பாஸ்டெக்னிக் கல்லூரி  
கெவலங்கலம் - 535 113,  
திருவணைவிரி யாவுட்டி.

293  
16.07.2024

பொருள் பண்டகம் - தொழில் நுட்பக் கல்வித் துறை - பயிலகத்தில் தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்ய வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் கொள்முதல் விதிரீறல்கள் தொடர்பாக பெறப்படும் புகர் மனுக்கள் யீது நடவடிக்கை எடுத்தல் - தொடர்பாக.

- பார்வை 1. தொழில் நுட்பக் கல்வி இயக்குறியின் கடித எண்.66188/டி-1/1983, நாள் 25.5.1987.  
 2. தொழில் நுட்பக் கல்வி ஆணையரின் கடித எண்.42125/கே/2013, நாள் 13.9.2013.

பார்கையில் காணும் கடிதங்களை தொடர்ந்து, இத்தொழில் நுட்பக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்வதில் கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றும்படி அலைத்து முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. கொள்முதல் குழு நியமனம் செய்தல்

- தங்கள் பயிலகத்தில் உள்ள அலைத்து பாடப்பிரிவு துறைத்தலைவர்கள் மற்றும் பொருளாளர் (அ) முதல்வரின் மேற்கு உதவியாளர் ( பொருளாளர் பதவி இல்லாத பயிலகங்கள் ) (அ) கண்காணிப்பாளர் (கணக்குகள் ) ( பொருளாளர் மற்றும் முதல்வரின் மேற்கு உதவியாளர் பதவிகள் இல்லாத பயிலகங்கள் ) அடங்கிய கொள்முதல் குழுவிலை முதல்வர் நிலையில் நியமித்து செயல்முறை ஆணை வழங்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையான ஆணையால் பின்பற்றப்பட வேண்டும். பதவியின் பெயரிலேயே ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
- இக்கொள்முதல் குழுவின் ஒப்புதலின்படியே அலைத்து கொள்முதல் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். கொள்முதல் குழுவின் ஒப்புதல் ஒப்புநோக்கு பட்டியலின் கீழே பெறப்பட வேண்டும் ( கொள்முதல் குழு அலுவலரின் பெயர், பதவி ஆகிய விவரங்களை கொண்ட எழுத்துகளில் எழுதி கையொப்பம் பெறப்பட வேண்டும் ).

2. கொள்முதல் கோப்பு உருவாக்கம்

- தங்கள் பயிலகத்தில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய சம்மந்தப்பட்ட பாடப்பிரிவு துறைத்தலைவரிருந்து கோரிக்கை மனு பெறப்பட்ட பின்னரே, கொள்முதல் தொடர்பான கோப்பு துவங்கப்பட வேண்டும். அக்கோரிக்கை மனுவில் கீழ்க்கண்ட விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

1. சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் எத்தனை மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
2. தந்தோது கொள்முதல் செய்து வழங்க கோரப்படும் பொருள் ஏற்கெனவே அம்மாடப்பிரிவில் உள்ளதா ? என்ற விவரம்
3. தந்தோது கொள்முதல் செய்து வழங்க கோரப்படும் பொருள் மாணவர்களின் கல்வி நலனுக்கு சவ்வகையில் பயனுள்ளதாக அகையும.

4. தற்போது கொள்முதல் செய்து வரும் கோர்ப்பும் பொருளில் தோராய விலை.
5. தற்போது கொள்முதல் செய்து வரும் கோர்ப்பும் பொருளை எந்த நிறுவனங்களி டிருந்து விலைப்புள்ளி கோர்ப்பு வேண்டும் என்ற விவரம். ( துறைத்தலைவர்களால் ஒளிபிடிப்பும் முகவரிகளுடன் கருதலான முகவரிகளை சேர்க்கலோ / அந்நிறுவனங்களை தகுந்த காரணங்களுக்காக நீக்கலோ முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது )

### 3. விலைப்புள்ளி கோரும் நடைமுறை

- தங்கள் பரிலகத்தில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய சம்மந்தப்பட்ட பாடப்பிரிவு துறைத்தலைவரி டிருந்து கோரிக்கை மனு பெறப்பட்ட பின்னர், அக்கோரிக்கை மனுவில் அலுவலக நடைமுறையின்படி, அலுவலக முத்திரையிட்டு நடப்பு எண் வழங்கி, தன்பதிவேட்டில் புதிற்று விலைப்புள்ளி கோர கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

1. விலைப்புள்ளி கோர்ப்பும் போது விசாரணை கடித நாள் அனுப்பப்படும் நாளிலிருந்து குறைந்தபட்சம் 7 பணிநாட்கள் உள்ளவாறு விலைப்புள்ளி வந்து சேர வேண்டிய கடைசி நாளினை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அந்நாள் பணிநாளாக இருத்தல் வேண்டும்.
2. விலைப்புள்ளி பரிலகத்திற்கு நிறுவனங்களிடமிருந்து வந்து சேரும் போது அவ்வகையின் மேல் விலைப்புள்ளி வந்து சேர்ந்த நாள் என்ற கிரேபர் முத்திரையிட்டு அதில் வந்து சேர்ந்த நாளினை முதல்வரால் ஒளிபிட்டு, அலுவலக முத்திரை இடப்பட வேண்டும். விலைப்புள்ளி கடைசி கெடு நாளாவரை விலைப்புள்ளியை திரும்பக் கூடாது.

### 4. விலைப்புள்ளி திறக்கும் நடைமுறை

- தங்கள் பரிலகத்தில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய விலைப்புள்ளி கோர்ப்பு, விலைப்புள்ளி வரப்பட்ட பின்னர், முதல்வர், சம்மந்தப்பட்ட துறைத்தலைவர் மற்றும் பொருளாளர் (அ) முதல்வரின் தீர்மான உதவியாளர் (அ) கண்காணிப்பாளர் (கணக்குகள் முன்னிலையில்) விலைப்புள்ளி கீழ்க்கண்ட அலுவலக நடைமுறையின்படி, திறக்கப்பட வேண்டும்.

விலைப்புள்ளி திறக்கும் பதிவேடு பரிலகத்தால் பராமரிக்கப்பட வேண்டும். அவ்விலைப்புள்ளி திறக்கும் பதிவேட்டில் கீழ்க்கண்ட விவரம் மற்றும் கீழ்க்கண்ட கலங்கள் இருத்தல் வேண்டும்.

முதல்வரின் விசாரணை கடித எண்..... நாள்.....-ன்படி கீழ்க்கண்ட பாடப்பிரிவிற்கு கீழ்க்கண்ட பொருள்களை கொள்முதல் செய்ய ..... நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி கோர்ப்பு விலைப்புள்ளி வந்து சேர வேண்டிய கடைசி நாளான..... அன்று ..... நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி பெறப்பட்டுள்ளது. இவ்விலைப்புள்ளிகள் மேற்கண்ட அலுவலர்கள் முன்னிலையில்..... அன்று ..... மணிக்கு திறக்கப்படுகிறது.

பாடப்பிரிவு		
பொருளின் பெயர்		
வகை	நிறுவனத்தின் பெயர் முகவரி	விலைப்புள்ளி வந்து சேர்ந்த நாள்

2. விலைப்புள்ளி திறந்த பின், விலைப்புள்ளி திறக்கும் பதிவேடு, விலைப்புள்ளி கடிதம், அதனுடன் இணைக்கப்பட்டிருள்ள அனைத்து இணைப்புகள், விலைப்புள்ளி வந்த உறையின் மேல் பகுதி ஆகியவற்றில் விலைப்புள்ளி திறந்த நாள்..... நேரம்..... என்ற இரட்டிப் முத்திரையிட்டு அதில் எந்த அலுவலர்கள் முன்பு விலைப்புள்ளி திறக்கப்பட்டதோ, அவர்களின் கருக்கொப்பம் பெறப்பட வேண்டும்.

3. மேற்கண்ட நடைமுறை முடிந்த பின், விலைப்புள்ளியில் அலுவலக நடைமுறையின்படி, அலுவலக முத்திரையிட்டு, நடப்பு என்கள் இட்டு தன்பதிவேட்டில் ( Linking Current ) பதிவு செய்யப்பட வேண்டும். இந்நடைமுறையை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.

6. ஒப்பு நோக்கு பட்டியல் தயாரித்தல் மற்றும் கொள்முதல் குழுவின் ஒப்புதல் பெறுதல்

தங்கள் பயிலகத்தில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய விலைப்புள்ளி கோரப்பட்டு, விலைப்புள்ளி திறக்கப்பட்ட பின்னர், அலுவலக நடைமுறையின்படி, ஒப்புநோக்கு பட்டியல் தயாரிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும்.

முதல்வரின் விசாரணை கடித எண்..... நாள்.....-ஈழ கீழ்க்கண்ட பாடப்பிரிவிற்கு கீழ்க்கண்ட பொருள்களை கொள்முதல் செய்ய ..... நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி கோரப்பட்டு விலைப்புள்ளி வந்து சேர வேண்டிய கடைசி நாளான..... அன்று ..... நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி பெறப்பட்டு, இவ்விலைப்புள்ளிகள் முதல்வர் முன்னிலையில்..... அன்று ..... மணிக்கு திறக்கப்பட்டது. இப்பொருளின் ஒப்புநோக்கு பட்டியலை தயாரித்து .....க்குள் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி, சம்மந்தப்பட்ட துறைத்தலைவருக்கு மூல கோப்பினை அசலாக அனுப்பி வைக்க முதல்வரின் ஆணை வேண்டப்படுகிறது என்று முதல்வரின் ஆணைகளை குறிப்பு கோப்பில் பெற்று, இம்மூலகோப்பினை அசலாக துறைத்தலைவருக்கு கீழ்க்கண்ட கலங்கள் அடங்கிய பதிவேட்டில் பதிந்து ஒப்படைக்க வேண்டும். ( இப்படிவத்தினை ஒவ்வொரு முறையும் கையால் எழுதாமல் கணினியில் தட்டச்சு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ) ( ஒப்புநோக்கு பட்டியல் தயாரித்து, கொள்முதல் குழுவின் ஒப்புதல் பெற்று வருங்குவது சம்மந்தப்பட்ட பாடப்பிரிவு துறைத்தலைவரின் பொறுப்பாகும் ).

வ. எண்	ஒப்படைக்கப் படும் மூல கோப்பு எண்	ஒப்படைக்கப் படும் நாள்	து.த. கருக்கொப்பம்	து.த - விடமிருந்து திரும்ப வரப்பெற்ற நாள்	கருக்கொப்பம்		
					எழுத்தர்	க.கா. (க)	பொருளாளர் (அ) மு.நே.உ.

## 6. கொள்முதல் குழுவின் பரிந்துரை

1. கொள்முதல் குழுவின் பரிந்துரை வழங்குவதற்கு முன்னர், ஒப்பீடுநோக்கு பட்டியலில் ஒப்பீடுநோக்கு பட்டியலை தயாரித்தவர் மற்றும் சரிபார்த்த சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு ஆசிரியரின் கையொப்பம் உள்ளதா என கவனத்தாய்வு செய்யப்பட வேண்டும். ( பெயர் மற்றும் பதவி கொட்குட எழுத்துகளில் குறிப்பிட வேண்டும் )
2. கொள்முதல் குழுவால் சினைத்து விரயங்களும் சரிபார்க்கப்பட வேண்டும்.
3. கொள்முதல் குழுவின் பரிந்துரையில் Technical Specification fully satisfied என்ற விவரத்தினை குறிப்பிட்டு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
4. கொள்முதல் குழுவின் பரிந்துரையில் பார்வை 2-ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருள்ள கீழ்க்கண்ட சான்றிதழ்கள் முழுமையாக இடம் பெற வேண்டும்.

- 1 Number of firms to which the enquiry was sent and number responded
- 2 Whether the item proposed for purchase is required as the existing ( I. Scheme syllabus )
- 3 The amount of purchase
- 4 Details of items to be purchased
- 5 Name and address of the successful bidder
- 6 Statement that quotation by the successful bidder satisfies the prescribed Technical Specification and the terms and conditions.
- 7 Statement whether the price quoted by the successful bidder is the Lowest.
- 8 The Recommendations should be duly signed by all the members indicating their name and Designations.

## 7. கொள்முதல் ஆணை வழங்குதல்

1. தங்கள் பயிலகத்தில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய விலைப்பள்ளி கோரப்பட்டு, விலைப்பள்ளி பெறப்பட்டு, ஒப்பீடுநோக்கு நோக்கு பட்டியல் தயாரித்து அலுவலகத்திற்கு மூலகோப்பு வரப்பெற்ற பின்னர், அவ்ஒப்பீடுநோக்கு பட்டியலை கவனத்தாய்வு செய்து, கொள்முதல் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், முதல்வரின் நிதி அதிகாரத்திற்கு உட்பட்ட இனத்திற்கு முதல்வர் நிலையில் கொள்முதல் ஆணை வழங்கப்பட வேண்டும்.
2. முதல்வரின் அதிகாரத்திற்கு மேற்பட்ட இனத்திற்கு தொழில் நுட்பம் கல்வி ஆணையரின் நிதி ஒப்பளிப்பு ஆணைக்கோரி கருத்துரு அனுப்பப்பட வேண்டும்.
3. முதல்வரின் நிதி அதிகாரத்திற்குள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொள்முதல் தொடர்பான கோப்புகள் தனித்தனியாக பிரித்து கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ள உடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

8. தொழில் நுட்பக் கல்வி ஆணையின் / இயக்குநரின் நிதி ஒப்பளிப்பு கோரும் கருத்துரு அனுப்பி வைக்கும் நடைமுறை

மைய அரசு / மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் / சிறப்பு கட்டணம் / வளர்ச்சி கட்டணம் ஒப்புதல் கோரும் இனங்கள்

1. தொழில் நுட்பக் கல்வி ஆணையின் / இயக்குநரின் நிதி ஒப்பளிப்பு கோரும் முன்பு கடிதத்தில் வந்த பாடப்பிரிவிற்கு கொள்முதல் செய்யப்படுகிறது, அப்பாடப்பிரிவில் எத்தனை மாணவர்கள் பயிற்று வருகிறார்கள், ஏற்கெனவே இப்பொருள் உள்ளதா, தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி இப்பொருள் அத்தியாவசியமா என்ற விவரங்கள் கட்டாயமாக குறிப்பிடு வேண்டும்.
2. நிதி இருப்பு படிவம் இணைக்கப்பட வேண்டும். கணக்குத் தலைப்பு மற்றும் உட்கணக்குத் தலைப்பு தெளிவாக முழுமையாக குறிப்பிடு வேண்டும்.
3. தொழில் நுட்பக் கல்வி ஆணையருக்கு அனுப்பப்படும் கருத்துருவில் கீழ்க்கண்ட ஆவணங்கள் இருத்தல் வேண்டும்.

1. முன்பு கடிதம் ( Covering Letter )
2. நிதி இருப்பு படிவம் ( Proforma of funds )
3. விலைப்புள்ளி கோரப்பட்ட விசாரணை கடித நகல் ( Copy of enquiry Letter )
4. நிறுவனங்களிடமிருந்து வரப்பெற்ற அனைத்து அசல் விலைப்புள்ளிகளை உடையுடன் ( All original quotations with original Covers including Technical Pamphlet )
5. விலைப்புள்ளி குறைவாக உள்ள நிறுவனத்தின் விலைப்புள்ளியின் நகல் ( Copy of quotation for L1 firm )
6. ஒப்புநோக்கு பட்டியல் மற்றும் கொள்முதல் குழுவின் பரிந்துரை அசல் மற்றும் 1 நகல் ( Comparative Statement and purchase committee recommendations - original + 1 copy )

9. நிறுவனத்திற்கு தொகை ஒப்பளிப்பு செய்து காசோலை வழங்கல்

ஆணையின் / இயக்குநரின் நிதி ஒப்பளிப்பு ஆணை பெறப்பட்ட பின்னர், முதல்வரால் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நிறுவனம் மூலம் தளவாடம் சபை செயல்பட்டு, அது முறையாக பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பின்னர், சம்மந்தப்பட்ட துறைத்தலைவருக்கு அந்நிறுவனத்தின் பட்டியலை அனுப்பி, இருப்பு சான்று மற்றும் இத்தளவாடம் நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனச் சான்று பெற்ற இந்நிறுவனத்திற்கான தொகையை வழங்க முதல்வர் நிலையில் நிதி ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டு, அவ்ஒப்பளிப்பு ஆணையில் காசோலையாக அல்லது மின்னணுத் தீர்வை மூலம் வழங்கப்பட வேண்டும் என்ற விவரம் தெளிவாக குறிப்பிடு வேண்டும். Delivery Chalan / Installation Report ஆகியவை நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட கோரலில் வைக்கப்பட வேண்டும். இப்பொருள் தொடர்பாக பெறப்படும் அனைத்து கடிதத்திற்கும் நடப்பு என மற்றும் அலுவலக முத்திரை பெறப்பட்டிருக்க வேண்டும். தன்பதிவேட்டில் Linking Current பதிவு செய்யப்பட வேண்டும். இங்குள்ள பரண்களை சரிபார்க்க சிபிசி கமிட்டி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. பயன்பாட்டுச் சான்றிதழ்

தொழில் நுட்பக் கல்வி ஆணையரால்/இயக்குநரால் நிதி ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்ட இனங்களுக்கு நிறுவனத்திற்கு காசோலை வழங்கப்பட்ட பின்னர் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை தொழில் நுட்பக் கல்வி ஆணையரால் / இயக்குநரால் தெரிவிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் அனுப்பப்பட வேண்டும். பயன்பாட்டுச் சான்றிதழ் அனுப்பாத நிலையில் இயக்ககத்தில் அக்கோப்பு நிறுவனவிலவேயே இருக்கும் என்பதுடன், தங்கள் பதிலகத்திற்கான அடுத்த கருத்துருவினை பரிசீலிப்பதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

11. பொதுவான விவரம்

DGS&D Rate Contract / TANSI என எந்த நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்தாலும், ஒத்த விலைப்பள்ளி ( Single Quotation ) பெறவது மற்றும் கொள்முதல் குழுவின் ஒப்புதல் பெறவது மிகவும் அத்தியாவசியம் ஆகும்.

12. கொள்முதல் விதிநீறல்களுக்கு பொறுப்பானவர்கள் / நடவடிக்கை எடுத்தல்

அனைத்து கொள்முதல்களும் முதல்வரின் நேரடி பார்வையில் கீழ் நடைபெறுவதானும், முதல்வர் பதவியானது நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரம் கொண்ட பதவியாக உள்ளதால் கொள்முதல் விதிநீறல்கள் ஏதேனும் இருப்பின் அதற்கு முதல்வரே முழு பொறுப்பாவார். இருப்பினும் முதல்வருக்கு பதிலகத்தில் அனைத்து பாடப்பிடி மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்துதல், மாணவர்களின் ஒழுக்கத்தை பேணிகாத்தல், இதர சுருதல் பணிப்பொறுப்புகள் உள்ளதால், ஒரு பதிலகத்தின் பணியில் கொள்முதல் என்பது ஒரு சிறு பணியாக இருப்பினும், அது நிதி தொடர்பான பணியாக உள்ளதால், அனைத்து பணிகளையும் பதிலக முதல்வர்களே நேரடியாக செய்ய வேண்டியுள்ளதால் கீழ்க்கண்ட அலுவலர்களும் கொள்முதல் விதிநீறல்கள் இருப்பின், பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், கொள்முதல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், புகார்களின் சாராம்சங்கள், அதாரங்களின் அடிப்படையில் முதற்கட்டமாக கீழ்க்கண்ட சாராம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு முன்விசாரணை நடத்தப்பெற்று, அதில் கொள்முதல் விதிநீறல்கள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், தமிழ்நாடு அரசு பணியாளர் நடைமுறை விதியின் கீழ் கருவையான நடவடிக்கை இவ்வலுவலகத்தால் தொடரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

- அரசுக்கு நிதிநிழப்பு ஏற்படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரா.
- தொழில் நுட்ப சார்ந்த இனங்களின் விதிநீறல் உள்ளதா என்ற விவரம் ( Technical Specification )
- அலுவலக நடைமுறை முகையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரம்
- பதிலகத்திற்கு வருகையரிந்து கொள்முதல் கோப்பில் கையொப்பம் இடாமல் இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர் தனது பணிப்பொறுப்பினை சரிவர செய்யாமல் தனது கடமையை தட்டிக் கழித்துள்ளாரா என்பது குறித்த விவரம்.
- முதல்வரின் நிதி அதிகாரத்திற்குள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொள்முதல் தொடர்பான கோப்புகள் தனித்தனியாக பிரித்து கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரம்.

ஒட்டுமொத்த கொள்முதல் விதிமீறல்கள்	முதல்வர் மற்றும் கொள்முதல் குழு உறுப்பினர்கள்
தொழில் நட்பு சார்ந்த இனங்களின் விதிமீறல் ( Technical Specification )	சம்மந்தப்பட்ட துறைத்துறைகள்
அலுவலக நடைமுறை விதிமீறல், கொள்முதல் தொடர்பான அரசாணை மற்றும் விதி மீறல் ( நடப்பு எண் திருத்தம் / அலுவலக முத்திரை திருத்தம் / மற்றும் இதர )	பொருளாளர் மற்றும் சம்மந்தப்பட்ட கண்காணிப்பாளர் (அல்லது) பொருளாளர் அல்லாத பதவிகளில் முதல்வரின் நேர்முக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் (அல்லது) பொருளாளர் / முதல்வரின் நேர்முக உதவியாளர் பதவிகள் அல்லாத பதவிகளில் கண்காணிப்பாளர்
மேற்கண்ட பதவிகள் காலியாகவோ, அப்பதவியில் இருப்பவர் முதல்வரின் முன்னனுமதி பெற்று விருப்பினோ சென்றிருக்கும் தருணத்தில் மட்டும், கொள்முதல் தொடர்பான கோப்பு யாரால், கர்ந்தாய்வு செய்து மேலனுப்ப வேண்டும் என்று முதல்வர் நிலையில் நிலையான ஆணை பிறப்பிக்க வேண்டும்.	

**13. கொள்முதல் கோப்பினை முடிவுக்கு கொண்டு வருதல்**

கொள்முதல் செய்து முடித்து நிறுவனத்திற்கு காலியாக வரங்கிய பின்னர் அதற்கான ரசீதின் நகல் கோப்பில் வைக்கப்பட வேண்டும். மேலும் இதற்கான பயன்பாட்டுச் சான்றினை ஆணையருக்கு / இயக்குநருக்கு அனுப்பியதை உறுதி செய்த பின்னர், அக்கோப்புகளை பத்தாண்டு முடிவாக முடிவாக்கம் செய்யப்பட்டு, சென்னை, மாநில கணக்காய்வுத் தலைவர் அலுவலகம் மற்றும் இயக்கக அதிகத்தணிக்கை ( எக்ஸ் பிரிவு ) முடியும்வரை மிகவும் பாதுகாப்பாக வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொள்முதல் தொடர்பான கோப்பினை மிகவும் கவனமுடன், எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல், மேற்கண்ட அலுவலக நடைமுறைகளை பின்பற்றி குறித்த காலத்திற்குள் செய்து முடிக்க முதல்வர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்தும்படி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சுற்றறிக்கை வழிக்காட்டி நெரிமுறை மட்டுமே, இதில் குறிப்பட்டுள்ள அனைத்து சாராம்சங்களையும், எவ்வளவு கவனமான வழிகளில் நடைமுறைபடுத்த இயலுமோ, அவ்வகையில் முதல்வர் நிலையில் நடைமுறைபடுத்தும்படி கேட்டுக் கொள்வதுடன், இச்சுற்றறிக்கைகளை நெற்றுக் கொண்டமைக்கான ஏற்பாடுகளை மாறுதலில் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஓம்/- சோ. மதுமதி,  
தொழில் நட்புக் கல்வி இயக்குநர்.

இணைப்பு பார்வையில் காணும் கடித நகல்கள்

பெறும்

முதல்வர் / முதல்வர் (பொறுப்பு ),  
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் / சிறப்பு பதவிகள்

நகல் அனைத்து அரசு நிதித்துறை மற்றும் பொறியியல் / பாலிடெக்னிக் கல்லூரிகள் கல்லூரிகள்  
( தங்கள் பரிலகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மேலதூயி  
வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது )

- நகல் இயக்குநரின் மேலசக்கு  
நகல் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் \*\*  
நகல் உதவி இயக்குநர், உத்தணிக்கையர் ( எக்ஸ் பிசிவு ) \*\*  
நகல் உதவி இயக்குநர் ( நிர்வாகம் ) \*  
நகல் இயக்குநரின் மேற்புக உதவியாளர் \*  
நகல் தொழில் நட்பு உதவியாளர் ( மதிப்பீடு 2 )  
நகல் தொழில் நட்பு உதவியாளர் ( மதிப்பீடு 1 )  
நகல் ஏ, பி, சி மற்றும் ஜி பிசிவு கண்காணிப்பாளர்கள் \*

(\* முதலாளிகளுக்கு தணிக்கை தடை நிலுவையில்லா சான்ற வழங்கப்படுவதற்கு முன்னர்,  
இப்பிரிவில் தனிப்புகள் மீது கொள்முதல் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா ? என்ற விவரத்தினையும்  
கேட்டு பெற்று பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது )

நகல் கண்காணிப்பாளர் எக்ஸ் பிசிவு\*\*

(\*\* பரிலக உத்தணிக்கை செய்யும் தருணத்தில் கொள்முதல் தொடர்பான கோரிக்கையில்  
இச்சுற்றலிக்கையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா ? என்பதையும் கவனத்தில்  
கொண்டு தணிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது )

- நகல் கண்காணிப்பாளர் 19, கே மற்றும் டிபி பிசிவுகள்  
நகல் கே 1, கே 2 மற்றும் கே 3 இரூக்கை எழுத்தர்கள்  
நகல் உதிரி 5 எண்ணிக்கை

// அனைப்படி அனுப்பப்படுகிறது //

பி. எஸ். சி  
16/6-2016  
கண்காணிப்பாளர்.

16/6/16